

கவிதை மழையில் நனைந்த கலைஞர்

Kavithai Mazhaiyil Nanaintha Kalainjar

முனைவர் அ. அப்சர்

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
புதுக்கல்லூரி, சென்னை

Dr. A. Apsar

Assistant Professor, Department of Tamil
New College, Chennai

ஆய்வுச் சுருக்கம்

“தோன்றின் புகழேடு தோன்றுக” என்பது வள்ளுவர் பெருந்தகையின் வாய்மொழி. அப்படி இவ்வகையில் புகழேடு ஸிறந்த மேன்மக்கள் தங்களுடைய மொழி, இனங், நாடு, பண்பாடு போன்றவற்றைத் தங்கள் கண்போல் காத்து வரலாற்றின் நீங்காத பக்கங்களில் இடம் பீடித்தனர். வாழும் பெரியோர்களில் தன்னுடைய சொல், செயல், முச்ச என அனைத்தையும் தமிழுக்காக அர்ப்பணித்த அற்புத மனிதர் கலைஞர் ஆவார். தாய்நாடும் தாய்மொழியும் தமிழரு கண்கள் என்பது கலைஞரின் கொள்கை. வாழும் வரலாறாய், வரலாற்றின் மொத்த உருவமாய் இருக்கும் அவருடைய கவிதை மழையில் நனைந்த தமிழை நாம் பார்ப்போம்.

முக்கியச் சொற்கள்:

தொல்காப்பியம், சங்க அகப்பாடல்கள், நற்றாய்கூற்று, செலிலிகூற்று, இல்வாழ்க்கை, இன்பம்

Abstract

‘Appear with glory’ is the motto of Valluvar Purundagai. In this way, noble people who were born with fame in this world kept their language, race, country and culture like their eyes and took a place in the indelible pages of history. Among the living elders, he is a wonderful artist who dedicated his words, actions and breath to Tamil. Motherland and mother tongue are the eyes of the artist. Let us see his poetry wet in the rain which is a living history.

Keywords:

Artist, Valluvar, scholar, Anna, Poetry, Motherland, Mother Tongue

Citation

Apsar, A. “Kavithai Mazhaiyil Nanaintha Kalainjar.” *Journal of Tamil Culture and Literature*, vol. 2, no. 1, 2022, pp. 1–4.

வார்தான் கலைஞர்

முத்தமிழின் முதுபெரும் அசியலாளர், அரிஞர் அண்ணாவின் அன்புத்தமிழ் சிந்தனைச் சிகரம் படைப்பிலக்கியச் சாதனைகள் பல படைத்தவர். உணர்வுகளின் உந்துதலால் பள்ளிப் பருவத்திலேயே படைப்புகளை உருவாக்கியவர், பட்டம் பெறாதவர் படைத்த படைப்புப் பட்டறை, மக்கள் நெஞ்சில் ‘கலைஞர்’ என்ற மந்திரச் சொல்லால் நீங்காத இடம் பிடித்த மக்கள் தலைவர் ஆவார். கலைஞர் கவியரங்கத் தலைமைக் கவிஞராய் இருந்து நிகழ்த்திய கவியரங்குகளில் பெறுந்த கவிதைகள் ஏராளம். அவர் தமிழால் நன்றாக கலைஞர்கள் ஏராளம். தாழிருக்கும் இடம் எதுவாயினும் தமிழுக்குத் தனியிடம் தருபவர்.

கவிதை மழையில் நன்றாக தமிழ்

கலைஞர் கவிதைகளில் தமிழும், தமிழ்நாடும் முக்கிய இடம் பெறுகின்றன. வீரத்தமிழ் கொஞ்சம் நாடு, பைந்தமிழ் நாடு, வண்டமிழ் நாடு என்றெல்லாம் பாராட்டுப்போது தமிழின் வளமும், மனமும் வெளிப்படுகின்றது.

தமிழுக்காகத் தலை கொடுத்த குமணவள்ளலைப் பற்றிப் பாடுப்போது

“தேன் வீற்பார் தனைச் சுற்றும் ஈக்கள் போல்
வான் தமிழால் கவிதை பின்னும் புலவர் கூட்டம்
வட்டமிடும் குமண மன்னன்” (ப - 122)

எனத் தமிழ்ப் புலவர் ஈக்கள் போல குமணவள்ளலை மொய்ப்பர் என்று சொல்லி

“இளங்குமணன் அண்ணன் காலடியில்
வணாங்கி வீற்றந்தான் வள்ளல் தழுவிக் கொண்டான்
தமிழ்ச் சாத்தனாருக்குத் தலையைக் கொடையாந்தரச் சம்மதித்தேன்
தமிழிக்கும் ஒரு மன்னிப்பைக் கொடையாய்த் தந்தான்
தமிழ் குடையைத் தந்தான்
தனக்கினி வேண்டாவென்று அதனை அண்ணன் தமிழுக்கீந்தான்”.

என்று தமிழுக்காகத் தலையை ஈந்த குமணவள்ளலைத் தனித் தமிழால் பாராட்டுகிறார்.

விடுதலை வீரர்கள் பற்றிய கவியரங்கில் நிறைவாகத் தமிழின் அருளைப் பின்வருமாறு வேண்டுகிறார்,

“தங்கக் குன்றே தமிழே தாயே! உன்
தங்கப் புதல்வரின் சிறப்பினைச் சொன்னோம்
எங்கும் தமிழுகம் வெற்றி விளைத்திட
இங்கு நீ எமக்கே அருள்வாய் அம்மா” (ப - 131)

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் நடந்த கவியரங்கில் தமிழுக்குறள் வாசிக்கிறார்.

பகைவர்க்குத் தாழுமால் படைக் கண்டு வீழுமால்
பல்லூழி வாழ்கின்ற தமிழ் (ப - 134)

பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் “நீர்க்குடும்பம்” பற்றிய கவியரங்கில் கலைஞரின் தலைமைக் கவிதையில்.

“தேனே கனியே தீணையே அழுதே
ஊனே உயிரே தழிழே தாயே
வணக்கம் சொன்னேன் வாழ்க நன்று” (ப - 213)
என்று வாழ்த்துகிறார்.

பேரறிஞர் அண்ணா மறைந்த போது வாரினாலியில் கலைஞர் அண்ணாவுக்காகப் படைத்த அஞ்சலிக் கலைதை தழிழர் உள்ளங்களில் என்றும் நீங்கா இடம் பெற்று இருக்கக்கூடியது. தழிழன்னை வள்ளுவரிடம் சென்று, தழிழுகம் வாழ, தழிழுகள் வாழ காஞ்சியில் அண்ணாவாகப் பிறப்பெடுக்க வேண்டினாள் என்று கலைஞர் கூறும்போது இருள் கலீந்து சோக வாட்டம் கொடி போட்ட நிலையில்

“வாழினாள் தழிழுன்னை சோகப்பட்டுப்
பாடினாள் தழிழுன்னை சுடுநெருப்பில்
ஆடினாள் தழிழுன்னை
ஓடினாள் ஓடினாள்”

என்று குறளாசானை நோக்கி ஓடியதாகக் கலைஞர் கண்ணீர் சிற்துகிறார்.

அண்ணாவை கலைஞர் தாயாகவும், தழிழாகவும், தழிழுகத்தின் முத்த சேயாகவும் கண்டவர் என்பதை இதன்

“தாயாகத் - தழிழாகத் - தாயகத்தின் - முத்த
சேயாகத் - தடைப்படா அண்புருவாக
அண்ணன் கண்டவன் நான்”

என்பதன் மூலம் அறியலாம்.

கலைஞர் போற்றிய கன்னல்தமிழ்

முப்பெரும் வீழுவில் தழிழை முதன்மைப்படுத்தி கலைஞர் இப்படித் தொடங்குகிறார்;

“எங்களுக்கு உயிராக வாய்த்த தழிழே
தீங்களுக்கும் மாசன்டு
தீந்தழிழே நீ களங்கமில்லாக் கதீர் ஒளிதான்
பெரங்கலுக்குச் சுவை கூட்ட வெல்லம் வேண்டும்,
பொதிகைமலைத் தழிழே உனை வளர்க்க நல்ல உண்மை வேண்டும்
சங்கொலிக்கும் போர்க் காலத்தில்
வீரமாய்த் தழைக்கும் தழிழே!
வெற்றியாய் விலையும் தழிழே! (ப - 410)

உணர்வு மேலோங்க ஊர்கெடுக்கும் தழிழ்ச் சிறப்பைக் கலைஞரின் கலைதை மறை கண்முன் வானவில்லாய் நிறுத்துகிறது.

கலைஞரை அரவதைனத்துக் காப்பது அன்னைத் தழிழே என்று தன்னுடைய ஒவ்வொரு கலைதையிலும் சொல்கிறார், பாவேந்தரின் “செந்தழிழே உயிரே நறுந்தேனே” எனும் பாணியில்,

“தமிழே! தேனே! தங்கக் கணியே!
 அழிழ்தே! அன்பே! அழுகுக் கலையே!
 எழிலே! அரிவே! எண்ணச் சடரே!
 பொழிலே! புகழே! பொன்னின் மணியே!
 திருவே! உருவே! திங்கட் குளிரே!
 தருவே! நிழலே! நிழல் தரு சுகமே!
 தாயே! உன்றன் தாளினைப் பற்றி
 தலைமைக் கலீதை பாடிட வந்தேன்! (ப - 659)

என்று உருவகம் ஊர்றெடுக்க தமிழ்த் தாயின் திருவடிகளை வணங்கி கலீதை மறை பொழிகிறார்.

கலைஞர் நான்காவது முறை முதல்வரானதும் வான்புகழ் வள்ளுவருக்குத் தேன் தமிழ்க் குமரியில் நூற்று மூப்பத்து மூன்று அடி உயரத்தில் இயயும் தொடும் சிலை அமைத்தார், அவ்விழாவில் நடந்த கலீயரங்கில் தலைமைக் கலீதையாக,

“அடலேறு மொழித் தமிழே - இன்பக்
 கடலேறு தனித் தமிழே - சோலை
 மடலேறு சுவைத் தமிழே - நீ என்
 உடலேறி உயிரேறி வாழ்விக்கின்றாய்
 வணங்குகின்றேன்” (ப - 689)

என்று தமிழ் வணக்கம் தருகிறார். அதுபோல பும்புகாரில் நடந்த “சிலப்பதீகார வீருந்து” என்ற கலீயரங்கில் தமிழுடன் சிலம்பைத் தொடர்பு படுத்தி,

“இடையழு மணிமேகலையில் காட்டிச்சிலம்பில்
 நடையழு காட்டுகின்ற தமிழணங்கே! இதோ கலீஞர்
 படைவரிசை கிளம்பிற்றம்மா உனக்குப்
 பாவரிசை வைப்பதற்கு” (ப - 394)

என்று தமிழ்ச்சாரல் வீசுகிறார்.

முஷவரை

கலைஞரின் கலீதை மறையின் ஒவ்வொரு துளியிலும் தமிழ் தெரிக்கிறது. தமிழே கலைஞராகவும், கலைஞரே தமிழாகவும் வலம்வரும் நிலையை இக்கலீதைமறை கலீஞருக் காட்டுகிறது. கலைஞரின் கொள்கை தமிழ்ச் சமுதாயத்திற்காகவே பாடுபடுவது தான் என்பதை முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே சட்டமன்றத்தில் “என்னுடைய கடைசி நிமிட முச்சிருக்கும் வரையில் தமிழ்ச் சமுதாயத்திற்காக ஏழை எனிய மக்களுக்காகப் பாடுபடுவேன்” என்று உறுதியளிக்கிறார். இவ்வறுதியில் என்றும் அவர் அடிப்பிறழுமால் வாழ்ந்து வருகிறார். என்பதற்கு அவருடைய தமிழ்க் கலீதைகளே சிறந்த சான்று என்று கொள்ளலாம்.